

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் : 01/2015

எனது இல : பீஎல்/15/03/சுற்றறிக்கை  
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
330, யூனியன் பிளேஸ்  
கொழும்பு  
2015.12.23

சகல மாகாண பிரதம செயலாளர்களுக்கும்

**பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுகாதாரம், சுற்றாடல் மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைப்பதற்கான உத்தேச வேலைத் திட்டத்தினை செயற்படுத்துவதனை ஊக்குவித்தல்.**

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக்/ பொலித்தீன் பாவனையினால் சமூகம், சுகாதாரம் மற்றும் சுற்றாடலில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டத்தினை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் செயற்படுத்த வேண்டும்.

எனவே அவ்வேலைத் திட்டத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ள ஒரு வழிமுறையாக 1980ஆம் ஆண்டின் 47வது இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இலக்கம் 1466/5 - 2006.10.10ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 23வது பந்தியின் கீழுள்ள விதப்புரைகளுக்கு அமைய 20 மைக்ரோ கிராமுக்கு குறைந்த கனதியுடைய பொலித்தீனினால் கடை பைகள் மற்றும் உணவுப் பண்டங்களைச் சுற்றுதல், அவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றினை தவிர்ப்பதுடன் அரசாங்க மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்களினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினைக் குறைத்தல் தொடர்பாக கீழ்வரும் விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

1. சகல மாகாண சபைகளின் அதிகார எல்லைக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களிலுமுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள 20 மைக்ரோனுக்குக் குறைந்த பொலித்தீன் பைகள் மற்றும் உணவுகளை பொதி செய்யும் தாள்கள் ஆகியவற்றினை எடுத்துச் செல்வதைத் தடைசெய்தல் (2016ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் செயற்படுத்தப்படும் வகையில்) மற்றும் அந்நிறுவனங்களினுள் மேற்கூறப்பட்டனவற்றை விற்பனை செய்தலைத் தடைசெய்தல்.
2. நிறுவனத்தின் சுற்றாடலுக்குள் 20 மைக்ரோனுக்குக் கூடிய பொலித்தீன் பைகள், ஏனைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றினை எடுத்துச் செல்வதனை இயலுமான அளவு நிர்வகித்தல் மற்றும் அவ்வாறான பொருட்களை விற்பனை செய்வதனை நிர்வகித்தல்.

3. சகல மாகாண சபைகளின் அதிகார எல்லைக்குட்பட்ட அரசாங்க நிறுவனங்களினுள்ளும் உணவுப் பொதிகளைக் கொண்டு வரும்போது பிளாஸ்டிக், பொலித்தீன் பைகள் மற்றும் உணவுகளை பொதி செய்யும் தாள்களுக்கு பதிலாக மாற்று திட்ட முறைகளைக் கையாளுதல் அல்லது தரப்படி மீள்சுழற்சி செய்து பாவித்தல் அல்லது உக்கி அழிந்து போகும் முறைமைகளை கையாளுதல் பற்றி பணிக்குழுவினரை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கு ஆர்வமுட்பட்டல்.
4. பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை எரிக்கும்போது ஏற்படும் மாசுக்களான (POPs) டயொக்சீன் மற்றும் பியுரான் போன்ற வாயுக்கள் மனித சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவையாக இருப்பதனால், அப் பொருட்களை சுற்றாடலில் எரிக்காமல் அப்பொருட்களை மீள்சுழற்சி நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
5. மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக சகல மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களின் பணிக்குழுவினருக்கும் அறிவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
6. சகல மாகாண சபைகளினதும் அதிகார எல்லைக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களை உள்ளடக்கியவாறு சகல அரசாங்க நிறுவனங்களினாலும் பரஸ்பர ரீதியில் இடம்பெறும் இப்பாவனைத் தடை தொடர்பாக 01 தொடக்கம் 04 வரை குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கடைப்பிடித்து ஒழுக்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
7. உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஒழுங்கமைக்கப்படும் அரசியல் மற்றும் மத ரீதியான கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் தொடர்பாக தனிநபர் மற்றும் நிறுவனங்களினால் கோரப்படும் விண்ணப்பங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை புறந்தள்ளி விட்டு அதற்காக மாற்று அலங்கார வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதியினை வழங்குமாறு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குதல்.

தயவுசெய்து இச் சுற்றறிக்கை கிடைத்தமை பற்றி அறிவிப்பீர்களாயின் நன்றி.

ஒ/ எச்.ரீ. கமல் பத்மசிறி

செயலாளர்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

பிரதிகள் :

1. செயலாளர், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு - உ.ந.
2. செயலாளர், அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு - உ.ந.
3. சிரேஷ்ட உதவி செயலாளர் (உள்ளூராட்சி) - உ.ந.
4. சிரேஷ்ட உதவி செயலாளர் (மாகாண சபைகள்) - உ.ந.